

மருத்துவ மற்றும் விபத்து காப்பீடு

சுவிட்சர்லாந்தில் வசிப்பவருக்கு மருத்துவ மற்றும் விபத்து காப்பீடு (LAMal) இருக்க வேண்டும். இது கட்டாயமாகும். விபத்து, நோய் அல்லது மகப்பேறு ஆகியவற்றின் செலவுகளில் ஒரு பகுதியை இந்த சமூக காப்பீடு ஈடுகட்டுகிறது. நீங்கள் சுவிட்சர்லாந்திற்கு வந்த 3 மாதங்களுக்குள் மருத்துவ காப்பீட்டை எடுக்க வேண்டும்.

சுகாதார காப்பீடு (அடிப்படை காப்பீடு - LAMal)

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் அனைத்து குடியிருப்பாளர்களும் மருத்துவ காப்பீட்டை (அடிப்படை காப்பீடு - LAMal) தாங்களாகவே எடுக்க வேண்டும். இது கட்டாயமாகும்.

நீங்கள் சுவிட்சர்லாந்துக்கு வருகிறீர்களா?

உங்களுக்கு மருத்துவக் காப்பீடு எடுக்க 3 மாதங்கள் உள்ளன.

இந்த சமயத்தில் நீங்கள் நோய்வாய்ப்பட்டால், செலவுகளுக்கு பின்னர், அந்த தொகை உங்களுக்கு பிறகு வழங்கப்படும்.

பல மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் அடிப்படை காப்பீட்டை வழங்குகின்றன.

மருத்துவ காப்பீட்டு வழங்குநரைத் தேர்வுசெய்த உங்களுக்கு சுதந்திரம் உண்டு.

அடிப்படை காப்பீட்டைப் பொறுத்தவரை, மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் அனைவரையும், நோய்வாய்ப்பட்டவர்களையும் கூட ஏற்றுக்கொள்ள வேண்டும்.

????????? ??????????: ??? ??? ????????????????

அடிப்படை காப்பீடு நோய் ஏற்பட்டால் அதன் செலவுகளை ஏற்கிறது, கர்ப்பம் மற்றும் பிரசவ செலவுகள் உட்பட.

(காப்பீடு செலுத்த வேண்டிய அனைத்து) பலன்கள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. கவனிக்க: பல் பராமரிப்பு அல்லது கண்ணாடிகளுக்கான செலவுகள் பொதுவாக ஈடுகட்டப் படாது.

????????????????? ??????????????????

உங்கள் காப்பீட்டுக்கான மாதாந்திர பிரீமியத்தை நீங்கள் செலுத்துகிறீர்கள்.

இந்த பிரீமியங்கள் மருத்துவ காப்பீட்டு நிறுவனம் மற்றும் காப்பீட்டு மாதிரியைப் பொறுத்து மாறுபடும்.

குறிப்பு: பலன்களை நேரம் ஒதுக்கி ஒப்பிட்டுப் பாருங்கள்.

நீங்கள் மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களை மாற்றலாம், ஆனால் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே (நவம்பர் இறுதிக்குள்).

????????????????????? ?????? ?????????????? ????????????

சுவிட்சர்லாந்தில், ஒரு மருத்துவ காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பணத்தைப் பெறுவதற்கு முன்பு, நீங்கள் முதலில் **franchise(?????)** செலுத்த வேண்டும்.

பல சாத்தியமான கழிவுகள் உள்ளன: எடுத்துக்காட்டாக, CHF 300, CHF 500, CHF 1,000 அல்லது CHF 2,500 கழிவு. நீங்கள் விரும்பும் கழிவுத் தொகையை நீங்கள் தேர்வு செய்கிறீர்கள். முதலில் இந்தத் தொகையை நீங்களே செலுத்த வேண்டும்.

பின்னர், காப்பீட்டு நிறுவனம் செலவுகளில் ஒரு பகுதியை ஈடுகட்டுகிறது. அது செலவுகளில் 90% த்தை செலுத்துகிறது.

மீதமுள்ள 10% த்தை நீங்களே செலுத்த வேண்டும்.

மீதமுள்ள இந்த 10% த்தை **quote-part(?????)** என்று அழைக்கப்படுகிறது.

பங்கிற்காக, நீங்கள் ஒரு பெரியவருக்கு வருடத்திற்கு அதிகபட்சமாக CHF 700 மற்றும் ஒரு குழந்தைக்கு CHF 350 செலுத்துகிறீர்கள். அடுத்து, செலவுகள் இதற்கு அதிகமாக இருந்தால், காப்பீடு அனைத்தையும் செலுத்தும்.

????? ?????? ??????? ?????? ????????????

நீங்கள் ?????????????? நோய்வாய்ப் பட்டால், அதிக கழிவைத் தேர்வு செய்யவும். பிரீமியம் சற்று குறைவாகவே இருக்கும்.

நீங்கள் ?????????? நோய்வாய்ப் பட்டால், குறைந்த கழிவைத் தேர்வு செய்யவும்.

ஆனால் பிரீமியம் சற்று அதிகமாகவே இருக்கும்.

விபத்து காப்பீடு

நீங்கள் ஒரு நிறுவனத்திற்கு வாரத்திற்கு 8 மணிநேரம் அல்லது அதற்கு மேல் வேலை செய்கிறீர்களா? நீங்கள் உங்கள் நிறுவனத்தினால் வேலை மற்றும் ஓய்வு நேரத்தின் போது ஏற்படும் விபத்துகளுக்கு எதிராக தானாகவே காப்பீடு செய்யப்படுவீர்.

பிரீமியம் தொகை உங்கள் சம்பளத்திலிருந்து நேரடியாகக் கழிக்கப்படும்.

நீங்கள் வாரத்திற்கு 8 மணிநேரத்திற்கும் குறைவாக வேலை செய்தால், உங்கள் நிறுவனம் உங்களை தொழில் விபத்துகளுக்கு எதிராக மட்டுமே காப்பீடு செய்கிறது.

தொழில் அல்லாத விபத்துகளுக்கு எதிராக, அதாவது, உங்கள் ஓய்வு நேரத்திற்கு, நீங்கள் உங்களை காப்பீடு செய்ய வேண்டும்.

நீங்கள் சுயதொழில் செய்பவராகவோ அல்லது லாபகரமான தொழில் செய்யாதவராகவோ இருந்தால், உங்கள் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தில் விபத்து காப்பீட்டையும் எடுக்க வேண்டும்.

லாபகரமான சுயதொழில் செய்பவர்கள் மற்றொரு காப்பீட்டாளரிடமிருந்து விபத்து காப்பீட்டையும் எடுக்கலாம்.

குறைவான மருத்துவ காப்பீட்டு பிரீமியம் செலுத்த

குறைந்த ஊதியம் உள்ளவர்கள் தங்கள் மருத்துவ காப்பீட்டு பிரீமியங்களை குறைவாக செலுத்தக் கோரலாம்.

இது மருத்துவ காப்பீட்டு பிரீமியங்களைக் குறைப்பதற்கான கோரிக்கை என்றும் அழைக்கப்படுகிறது.

இது அடிப்படை காப்பீட்டிற்கு மட்டுமே சாத்தியம். அவ்வாறு செய்ய, அவர்கள் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் ஜூரா காந்தோனின் இழப்பீட்டு நிதி நிறுவனத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

சில நிபந்தனைகளைப் பொறுத்து, ஜூரா காந்தோனின் இழப்பீட்டு நிதி நிறுவனம் கோரிக்கையை ஏற்கலாம் அல்லது மறுக்கலாம்.

கோரிக்கை ஏற்றுக் கொள்ளப் பட்டால், அடுத்த ஆண்டு அந்த நபர் குறைந்த பிரீமியங்களைச் செலுத்துவார். பிரீமியம் குறைப்பு பற்றிய அனைத்து தகவல்களுக்கும், ஜூரா காந்தோனின் இழப்பீட்டு நிதி நிறுவனத்தை தொடர்பு கொள்ளவும்.

துணை காப்பீடுகள்

ஒரு நபர் காப்பீட்டின் கீழ் கூடுதல் பராமரிப்பைப் பெற விரும்பினால், அவர்கள் துணை காப்பீட்டை எடுக்கலாம். உதாரணமாக, அவர்கள் இயற்கை மருத்துவ முறைகள், மருத்துவமனையில் ஒரு தனி அறை அல்லது மலிவான பல் பராமரிப்பு ஆகியவற்றை விரும்பினால்.

துணை காப்பீடு கட்டாயமில்லை. அவை விருப்ப தேர்வுகளே.

பல மருத்துவ காப்பீட்டாளர்கள் துணை காப்பீட்டை வழங்குகிறார்கள். இந்த காப்பீடுகளுக்கு, மருத்துவ காப்பீட்டாளர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. பொதுவாக, ஏற்றுக் கொள்ளப் பட, நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.

மேலதிகத் தகவல்கள் (இணைப்புகள், விலாசம், பிரசுரம், அறிவித்தல்)

www.bonjour-jura.ch/ta/securite-sociale/assurance-maladie-et-accidents